

---

## TS Pada Paatam – TS 2.5 Tamil corrections – Observed till 31st Oct 2022

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
TS 2.5.4.2 - Padam Padam No. 4 Panchaati No. 23	ஏகாத <sup>1</sup> ஸகபாலமித்யேகாத <sup>1</sup> ஸ -- கபால <sup>1</sup> ம்   ஸரஸ்வத்யை	ஏகாத <sup>1</sup> ஸகபாலமித்யேகாத <sup>1</sup> ஸ -- கபால <sup>1</sup> ம்   ஸரஸ்வத்யை

=====

## TS Pada Paatam – TS 2.5 Sanskrit corrections – Observed till August 31, 2020

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
TS 2.5.1.5 - Padam Padam No. 6 Panchaati No. 5	உபேதி   ஆஸ்த <sup>1</sup> த்   அஸ்யை	உபேதி   அஸ்த <sup>1</sup> த்   அஸ்யை
TS 2.5.1.6 - Padam Padam No. 26 Panchaati No. 6	காமம்   அன்ய <sup>1</sup> த்   இதி	காமம்   அன்ய <sup>1</sup> த்   இதி

<p>TS 2.5.4.1 - Padam Padam No. 24 Panchaati No. 22</p>	<p>தேன   அமாவாஸ்யே<sup>1</sup>த்யாமா-- வாஸ்யா  </p>	<p>தேன   அமாவாஸ்யே<sup>1</sup>த்யமா-- வாஸ்யா  </p>
<p>TS 2.5.6.1 - Vaakyam Line No. 2 Panchaati No. 33</p>	<p>ஸோமேன யஜதே<sup>1</sup> ரத<sub>2</sub>ஸ்பஷ்ட ஸோமேன யஜதே<sup>1</sup> ரத<sub>2</sub>ஸ்பஷ்ட</p>	<p>ஸோமேன யஜதே<sup>1</sup> ரத<sub>2</sub>ஸ்பஷ்ட ஸோமேன யஜதே<sup>1</sup> ரத<sub>2</sub>ஸ்பஷ்ட</p>

## TS Pada Paatam – TS 2.5 Tamil corrections –Observed till 31st May 2020

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
TS 2.5.1.5 - Padam Padam No. 30 Panchaati No. 5	ப்ரஜாமிதி ப்ர -- ஜாம்   விந்த <sub>3</sub> தே	ப்ரஜாமிதி ப்ர -- ஜாம்   விந்த <sub>3</sub> ந்தே
TS 2.5.2.2 Line No. 3 Panchaati No. 9	ஸ இமாம் ஃலோகான் வ்ருணோத் <sub>3</sub> யதி <sub>3</sub> மாம் ஃலோகான்	ஸ இமான் ஃலோகான் வ்ருணோத் <sub>3</sub> யதி <sub>3</sub> மான் ஃலோகான்
TS 2.5.3.1 Line No. 2 Panchaati No. 15	பூணமாஸே-஽னுனிர்-வாப்ய- மபஸ்யத்	பூர்ணமாஸே-஽னுனிர்-வாப்ய- மபஸ்யத்
TS 2.5.3.5 - Vaakyam Line No. 2 Panchaati No. 19	பூர்வஸ்யாவ த் <sub>3</sub> யேதி <sub>3</sub> த் <sub>3</sub> ரிய- மேவாஸ்மின்-வீர்யம்	பூர்வஸ்யாவ த் <sub>3</sub> யேதி <sub>3</sub> ந்த் <sub>3</sub> ரிய- மேவாஸ்மின்-வீர்யம்
TS 2.5.6.6 Line No. 7 Panchaati No. 38	அஸனமிச்ச <sub>2</sub> ந்தேர் ஽த் <sub>3</sub> த <sub>4</sub> மாஸே	அஸனமிச்ச <sub>2</sub> ந்தேர் ஽த் <sub>3</sub> த <sub>4</sub> மாஸே
TS 2.5.7.3 - Vaakyam Line No. 3 Panchaati No. 41	ப்ரவோ வாஜா இத்யான்வாஹ	ப்ரவோ வாஜா இத்யான்வாஹ

<p>TS 2.5.9.3 - Vaakyam Line No. 3 Panchaati No. 53</p>	<p>ஹ்யேஷ தே<sub>3</sub>வபானோ<sub>1</sub>ராய் இவாக்<sub>3</sub>னே</p>	<p>ஹ்யேஷ தே<sub>3</sub>வபானோ<sub>1</sub>ராய் இவாக்<sub>3</sub>னே</p>
<p>TS 2.5.10.3 - Vaakyam Line No. 4 Panchaati No. 59</p>	<p>ஃவிராட்<sub>3</sub> விராஜைவஸ்மா<sub>1</sub> அன்னாத்<sub>3</sub>யமவ<sub>1</sub></p>	<p>ஃவிராட்<sub>3</sub> விராஜைவாஸ்மா<sub>1</sub> அன்னாத்<sub>3</sub>யமவ<sub>1</sub> (it is deergham)</p>
<p>TS 2.5.11.1 - Vaakyam Line No. 2 Panchaati No. 61</p>	<p>திஷ்ட<sub>2</sub>ன்னவா<sub>1</sub>ஹ திஷ்ட<sub>2</sub>ன்.</p>	<p>திஷ்ட<sub>2</sub>ன்னன்வா<sub>1</sub>ஹ திஷ்ட<sub>2</sub>ன்.</p>

## TS Pada Paatam – TS 2.5 Tamil corrections –Observed till 30th June 2019

(ignore those which are already incorporated in your book's version and date)

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as
TS 2.5.1.2-Vaakyam 2nd Panchaati	ஸ <sub>4</sub> வ <sub>2</sub> த்யத் <sub>2</sub> ஸு <sup>1</sup> ர <sub>2</sub> ா <sub>2</sub> ப <sub>2</sub> ா <sub>2</sub> ன <sub>2</sub> ய <sub>2</sub> ஸ	ஸ <sub>4</sub> வ <sub>2</sub> த்யத் <sub>2</sub> ஸு <sup>1</sup> ர <sub>2</sub> ா <sub>2</sub> ப <sub>2</sub> ா <sub>2</sub> ன <sub>2</sub> ய <sub>2</sub> ஸ
TS 2.5.1.5-Vaakyam 5th Panchaati	ப் <sub>2</sub> ர <sub>2</sub> ஜ <sub>2</sub> ாம் <sup>1</sup> வி <sub>2</sub> ந்த <sub>2</sub> ந்தே <sub>2</sub> கா <sub>2</sub> ம <sub>2</sub> மா	ப் <sub>2</sub> ர <sub>2</sub> ஜ <sub>2</sub> ாம் <sup>1</sup> வி <sub>2</sub> ந்த <sub>2</sub> தே <sub>2</sub> கா <sub>2</sub> ம <sub>2</sub> மா
TS 2.5.2.4-Vaakyam 11th Panchaati	த <sub>2</sub> ஸ் <sub>2</sub> மா <sup>1</sup> -ஜ் <sub>2</sub> ஜ <sub>2</sub> ஞ்ச <sub>2</sub> ப் <sub>2</sub> ய <sub>2</sub> மா <sup>1</sup> னா த <sub>2</sub> க் <sub>2</sub> னீ <sup>1</sup> ஷோ <sub>2</sub> மெ <sub>2</sub> ள	த <sub>2</sub> ஸ் <sub>2</sub> மா <sup>1</sup> -ஜ் <sub>2</sub> ஜ <sub>2</sub> ஞ் <sub>2</sub> ஜ <sub>2</sub> ப் <sub>2</sub> ய <sub>2</sub> மா <sup>1</sup> னா த <sub>2</sub> க் <sub>2</sub> னீ <sup>1</sup> ஷோ <sub>2</sub> மெ <sub>2</sub> ள
TS 2.5.3.3-Vaakyam 17th Panchaati	ஸ <sub>2</sub> ந் <sup>1</sup> நே <sub>2</sub> ய <sub>2</sub> தே <sub>2</sub> தி <sub>2</sub> த <sub>2</sub> த் <sub>2</sub> ப <sub>2</sub> ஸ <sub>2</sub> வ	ஸ <sub>2</sub> ந் <sup>1</sup> ந <sub>2</sub> ய <sub>2</sub> தே <sub>2</sub> தி <sub>2</sub> த <sub>2</sub> த் <sub>2</sub> ப <sub>2</sub> ஸ <sub>2</sub> வ
TS 2.5.5.4 - Padam 30th Panchaati	அ <sub>2</sub> னூ <sub>2</sub> ப <sub>2</sub> ு <sub>2</sub> ந்த <sub>2</sub> யே <sub>2</sub> த்ய <sub>2</sub> னூ <sub>2</sub> -- ப <sub>2</sub> ு <sub>2</sub> ந்த <sub>2</sub> யா <sup>1</sup>   ய <sub>2</sub> த்   30	அ <sub>2</sub> னூ <sub>2</sub> ப <sub>2</sub> ு <sub>2</sub> ந்த <sub>2</sub> யே <sub>2</sub> த்ய <sub>2</sub> னூ <sub>2</sub> -- ப <sub>2</sub> ு <sub>2</sub> ந்த <sub>2</sub> யா <sup>1</sup>   ய <sub>2</sub> த்   30 (it is hraswam)

TS 2.5.8.3 - Padam 46th Panchaati	ஸம் <sup>1</sup> வ <sup>2</sup> த் <sup>2</sup> ஸ <sup>1</sup> ர <sup>1</sup> இ <sup>1</sup> தி <sup>1</sup> ஸம் -- வ <sup>2</sup> த் <sup>2</sup> ஸ <sup>1</sup> ர <sup>1</sup> :   ஆ <sup>1</sup> ப <sup>1</sup> ய <sup>1</sup> தே <sup>1</sup>   தா <sup>1</sup> ஸா <sup>1</sup> ம்	ஸம் <sup>1</sup> வ <sup>2</sup> த் <sup>2</sup> ஸ <sup>1</sup> ர <sup>1</sup> இ <sup>1</sup> தி <sup>1</sup> ஸம் -- வ <sup>2</sup> த் <sup>2</sup> ஸ <sup>1</sup> ர <sup>1</sup> :   ஆ <sup>1</sup> ப <sup>1</sup> ய <sup>1</sup> தே <sup>1</sup>   தா <sup>1</sup> ஸா <sup>1</sup> ம் <sup>11</sup> 
TS 2.5.8.3 - Padam 46th Panchaati	நெ <sup>1</sup> ள <sup>1</sup>   ப் <sup>3</sup> ர <sup>1</sup> ஹ <sup>1</sup> மீ <sup>1</sup> யா <sup>1</sup> ம்   இ <sup>1</sup> தி <sup>1</sup>	நெ <sup>1</sup> ள <sup>1</sup>   ப் <sup>3</sup> ர <sup>1</sup> ஹ <sup>1</sup> மீ <sup>1</sup> யா <sup>1</sup> ன்   இ <sup>1</sup> தி <sup>1</sup>
TS 2.5.8.4 - Padam 47th Panchaati	ய <sup>2</sup> த் <sup>2</sup>   ஸ <sup>1</sup> மா <sup>1</sup> வ <sup>1</sup> த்   வி <sup>3</sup> த் <sup>3</sup> வ <sup>1</sup>	ய <sup>2</sup> த் <sup>2</sup>   ஸ <sup>1</sup> மா <sup>1</sup> வ <sup>1</sup> த்   வி <sup>3</sup> த் <sup>3</sup> வ <sup>1</sup>
TS 2.5.10.4-Vaakyam 60th Panchaati	ச <sup>2</sup> ந் <sup>2</sup> தா <sup>3</sup> ஸ <sup>1</sup> ய <sup>1</sup> வ <sup>1</sup> ரு <sup>3</sup> ந் <sup>2</sup> தா <sup>4</sup> னி <sup>1</sup>	ச <sup>2</sup> ந் <sup>2</sup> தா <sup>3</sup> ஸ <sup>1</sup> ய <sup>1</sup> வ <sup>1</sup> ரு <sup>3</sup> த் <sup>3</sup> தா <sup>4</sup> னி <sup>1</sup>
TS 2.5.11.9-Vaakyam 69th Panchaati	ய <sup>3</sup> த் <sup>3</sup> ப் <sup>3</sup> ரா <sup>1</sup> ஹ <sup>1</sup> ம <sup>1</sup> ண <sup>1</sup> ம் <sup>11</sup> ப <sup>1</sup> ரா <sup>1</sup> ஹா <sup>1</sup> த் <sup>1</sup> ம <sup>1</sup> ன <sup>1</sup> ம்	ய <sup>3</sup> த் <sup>3</sup> ப் <sup>3</sup> ரா <sup>1</sup> ஹ <sup>1</sup> ம <sup>1</sup> ண <sup>1</sup> ம் <sup>11</sup> ப <sup>1</sup> ரா <sup>1</sup> ஹா <sup>1</sup> த் <sup>1</sup> மா <sup>1</sup> ன <sup>1</sup> ம்
TS 2.5.12.4-Vaakyam 73rd Panchaati	தை <sup>3</sup> வ்யோ <sup>1</sup> அதி <sup>2</sup> தி <sup>2</sup> : ஸ <sup>1</sup> ரி <sup>1</sup> வோ <sup>1</sup> ந் <sup>1</sup> :	தை <sup>3</sup> வ்யோ <sup>1</sup> அதி <sup>2</sup> தி <sup>2</sup> : ஸ <sup>1</sup> ரி <sup>1</sup> வோ <sup>1</sup> ந் <sup>1</sup> :